## Probe into dumping of 4 Chinese items

New Delhi, September 24

THE GOVERNMENT'S TRADE defence arm, Directorate General of Trade Remedies (DGTR), has begun an investigation into the dumping of four commonly used domestic hardware items from China.

A suo moto investigation has been launched against dumping of telescopic channel drawers, unframed glass mirrors and fasteners, three separate notifications of the DGTR said.

A probe also has been initiated on a complaint by a local manufacturer against dumping of vacuum insulated flasks and other utensils of stainless steel. In July, the department for promotion of industry and internal trade had issues QCOs on potable water bottles.

Usually, anti-dumping investigations are initiated based on an application filed by domestic industry. However, since fragmented industries do not have the know-how of the procedures involved in a trade remedyprobe, the DGTR has undertaken the investigation on its own initiative

It is after a long gap that DGTR has launched a suo moto probe into dumping. In 2000, such a probe was launched in



#### **UNDER LENS**

■ Suo moto probe into dumping of telescopic channel drawers, unframed glass mirrors, fastener

Probe also against dumping of vacuum insulated flasks, other stainless steel utensils

the case of dry batteries, resulting in the imposition of antidumping duty on the product for five years.

In the current case, the directorate had received information that Indian producers of these three products were facing stiff competition from unfairly priced Chinese imports.

According to one of the notifications, a representation was received from Highhope Furniture Fittings Manufacturers Associates, consisting of 25 manufacturers of telescopic channel

steep decline in Indian production due to significant increase  $of \, dumped \, \widetilde{imports} \, from \, China.$ 

On unframed glass mirrors, a representation was received from the All India Mirror Manufacturers Association. Most producers of unframed glass mirrors are medium small or micro enterprises, and some have already shut down production as they were unable to survive the competition from Chinese imports

In 2022-23, the demand for the product was estimated to be 1,10,904 metric tonne, in which imports from China were 80,178 metric tonne, catering to almost 72% of Indian demand with the import value of ₹183 crore.

Similarly, Apt Tools and Machinery and Northern ScrewAssociation filed a representation before the DGTR requesting anti-dumping duty on the import of nuts, bolts and screws from China

If it is established the dumping of these products has caused material injury to domestic players, DGTR would recommend an anti-dumping duty on these imports. The finance ministry takes the final decision to

## **IBC:** Govt mulls financial creditor tag for insurers

PRESS TRUST OF INDIA New Delhi, September 24

TO MAKE SURETY bond busi ness more attractive, the government is looking at making relevant changes in the Insolvency and Bankruptcy Code (IBC) to consider insurers as financial creditors in case of infrastructure project defaults.

The surety bond issued by a general insurance company is a three-party contract by which one party (the surety) guarantees the performance or obligations of a second party (the principal) to a third party (the obligee). The surety

is a company that provides the financial guarantee to the obligee (usually a government entity) that the principal (business owner) will fulfil their obligations.

According to sources, the ministry of corporate affairs is looking into concerns raised by the insurers that they should have recourse to recovery on par with the banks as forwarded by the Department of Financial Services under the finance min-

istry.

The department is examinated after careful ing the issue and after careful examination, relevant changes would be made in IBC to provide financial creditor status to the insurer under the resolution process, sources said.

The general insurance companies are seeking changes in the Indian Contract Act and Insolvency and Bankruptcy Code (IBC) to bring

**General insurance** surety bonds at par companies are with bank guaranseeking changes tees when it comes to recourse availin Indian Contract able to them in Act and IBC to case of a default. bring surety Surety bond inbonds at par with surance is a risk

bank guarantees

principal shields the principal from losses that may arise in case the contractor fails to per-

 $transfer \, to ol \, for \, the$ 

form their contractual obligation. Unlike a bank guarantee, surety bond insurance does not require a large collateral, thus freeing up significant funds for the contractor, which they can utilise for the growth of the

With this new instrument of surety bonds, the availability of both liquidity and capacity will

#### **BAJAJ HOUSING FINANCE LIMITED** Corporate Office: Cerebrum IT Park B2 Building 5th floor, Kalyani Nagar, Pune, Maharashtra 411014, Branch Office: 1st floor, Peshkar complex, opposite indra nagar, Near Ambedkar circle, I.S.R road, Hospet-583201

**POSSESSION NOTICE** 

U/s 13(4) of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002.Rule 8-(1) of the Security Interest (Enforcement) Rules 2002.(Appendix-IV)

Whereas, the undersigned being the Authorized Officer of M/s BAJAJ HOUSING FINANCE LIMITED (BHFL) under the Securitization and Reconstruction o Financial Assets and Enforcement of Security Interest Act 2002 and in exercise of powers conferred under section 13(2) read with Rule 3 of the Security Interes Financiarisses and emorement of security interests not 2002 and in exercise or powers content under security interests. (Enforcement) Rules 2001; Susued Demand Notice(s) to Borrower(s)/CoBorrower(s)/CoBorrower(s)/CoBorrower(s)/Guarantor(s) making the amount mentioned in the notice within 60 days from the date of receipt of the said notice. The Borrower(s)/CoBorrower(s)/Guarantor(s) having failed to repay the amount, notice is hereby given to the Borrower(s)/CoBorrower(s)/Guarantor(s) and the public in general that the undersigned on behalf of M/s Bajaj Housing Finance Limited, nas taken over the possession of the property described herein below in exercise of the powers conferred on him under Section 13(4) of the said Act read with Rule 8-(1) of the said rules. The Borrower(s) /Co Borrower(s)/ Guarantor(s) in particular and the public in general are hereby cautioned not to deal with the below said property and any dealings with the said property will be subject to the first charge of BHFL for the amount(s) as mentioned herein under with future interest thereon. Name of the Borrower(s) /

Description of Secured Asset (Immovable Property) Demand Notice Date of Date & Amount Possession All That Plece And Parcel Of The Non-31th May 2023 20.09.2023 agricultural Property Described As: Bearing Its Cmc No. 4-15-119/4-15-115 Rupees Three Lac Property No- 20-1-509-10d Ward No -20 Chaluvadiwada (sunagar Oni) Gangavathi To Thousand One Koppal Dist- Gangavathi Karnataka-583227 North :- Road, South:- Road , North :-Hundred Twenty Two Only) Property Belongs To Roshan Ali, roperty Belongs To Chandapasha

Date: 25 .09. 2023 Place:- GANGAVATHI **Authorized Officer Bajaj Housing Finance Limited** 



Guarantor(s)

(LAN No, Name of Branch)

All Above At: BOTH AT WARD NO. 20,

HALUVADI ONI, GANGAVATHI-583227

LAN NO. H591RLP0164036)

KAJASAB A (Borrower)

2. SOHEL K (Co-Borrower)

MUTHOOT HOUSING FINANCE COMPANY LIMITED Registered Office: TC NO.14/2074-7, Muthoot Centre, Punnen Road, Thiruvananthapuram - 695 034, CIN NO – U65922KL2010PLC025624. Corporate Office: 12/A 01, 13th floor, Parinee Crescenzo, Plot No C38 & C39, Bandra Kurla Complex-G block (East), Mumbai-400051 TEL. NO: 022-62728517, Authorised Officer Email ID: authorised.officer@muthoot.com.
Contact Person: - Kiran Kumar. J Jayasundaram – 9841292990.

**PUBLIC NOTICE – AUCTION CUM SALE OF PROPERTY** 

Sale Of Immovable Assets Under Securitization And Reconstruction Of Financial Assets & Enforcement Of Security Interest Act, 2002 In exercise of powers contained in the Securitization and Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act. 2002. the In exercise or powers contained in the securification and Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act, 2002, the Authorized Officer of the Multhoot Housing Finance Company Ltd., (hereinafter referred to as the "Company") has taken the possession of under mentioned properties (hereinafter referred to as "Secured Asset") and held as security in respect of HOUSING Loan facilities granted to below mentioned customers (hereinafter referred to as "Borrowers") and further it has been decided to sell the Secured Asset on "as is where is", "as is what is", "whatever there is" and "no recourse" basis/conditions by inviting sealed tenders from public in respect of the secured debt amounting to amount in below with further interest and expenses thereon till final payment of the overdue from Borrowers.

r. o.	Name of Borrower/s & LAN	Description of property	Possession Type & Date	Total O/s Amount (Rs.) Future Interest Applicable	Reserve Price (Rs.)	E.M.D. (Rs.)
		ALL THAT PIECE AND PARCEL OF THE PROPERTY BEING IN KANCHIPURAM DISTRICT, CHENGALPATTU REG DISTRICT, SUNGUVACHATTIRAM SUB-REG, DISTRICT, KANCHIPURAM REVENUE TALUK, SURAMENIKUPPAM VILLAGE, COMPRISED IN S. NO-11/9B, VACANT SITE MEASURING EAST TO WEST NORTHERN SIDE 26.2 M, SOUTHERN SIDE 24.8M, NORTH TO SOUTH SIDE 10.0M, WESTERN SIDE 10.0M, TOTALING 2616 SQ,FT. BOUNDED ON THE:- EAST BY: VACANT SITE BELONGS TO DURGA., WEST BY: PERUMAL KOVILSTREET., NORTH BY: VACANT SITE BELONGS TO MR. NAVAMANI., SOUTH BY:	Symbolic Possession 25-April-2023	Rs.7,07,764.00/- as on 21-September-2023	Rs. 9,50,000/-	Rs. 95,000/-

Inspection Date & Time: 09-October-2023 & 10-October-2023 at 10.00 AM to 05.00 PM Auction Date: 31-October-2023 10.00 AM to 03.00 PM & Last date for Submission of Bid: 30-October-2023 Place of Sale Tambaram Branch: 138, 2Nd Floor, Ameen Manor, Nungambakkam, High Road, Chennai, Tamil Nadu - 600 034 Intending bidders may inspect the properties on the date and time as mentioned above

VACANT SITE BELONGS TO MR.MANI

Terms & Conditions of public auction:- 1) Sale is strictly subject to the terms and conditions mentioned hereunder as per extant guidelines under SARFAESIAct, 2002 & also the terms and condition mentioned in the offer/tender document to be submitted by the intending bidders 2) The property will be sold on "As is where is" and "As is what is" "whatever there is" and "no recourse" condition, including encumbrances, if any. 3) The properties under auction can be inspected on the date & time specified above. For any queries with regards to inspection of properties or submission of tenders, kindly establish contact to The Authorised Officers at respective locations on above mention contact numbers. The interested buyers may send theirs offers to the above property in a sealed cover along with Demand Draft Payable at Mumbai favoring "Muthoot Housing Finance Company Limited", towards earnest money deposit (EMD) 10% of Reserve Price. 4) Along with offer documents, the intending bidder shall also attach a copy of the PAN card issue by the Income Tax department AND bidders identity proof and the proof of residence such as copy the Passport, Election Commission Card, Ration Card, Driving license etc. 5) In no eventuality the property would be sold below the reserve price. 6) The bidders present in the auction would be allower Card, Driving license etc. 5) In no eventuality the property would be sold below the reserve price. (6) The bidders present in the auction would be allowed to increase their offer multiples of Rs. 10000V- in addition to Reserve Price fixed. 7) All dues and outgas, i.e., Municipal Taxes, Maintenance / Society Charges, Electricity and water taxes or any other dues including Stamp Duty, Registration Charges, Transfer Charges and any other expenses and charges in respect of the registration of the Sale Certificate in respect of the said properties shall be paid by the successful bidder/purchaser shall have to pay 25% of the final bid amount (after adjusting 10% of the E.M.D. already paid) within next working days from the acceptance of the offer by the Authorized Officer in respect of the sale, failing which, the earnest money deposit will be forfeited. 9) The balance 75% of the Sale price shall have to be paid within 15 days of conveying the confirmation of the sale to the successful Purchaser by the Authorized Officer or such extended period as agreed upon in writing by and solely at the discretion of the Authorized Officer. 10) The Authorized Officer reserves his right to vary any of the terms and condition of this notice for sale, without prior notice, at his discretion. 11) In case, all the dues together with all cost charges and expresses incurred by this Secured Certific are repeated by the beauer game have repeated to the content of the sale to the content till new expertient day are repeated by the beauer game have repeated by the properties of the sale to the content of the sale to the sale to the sale to the sale to the successful Purchaser by the sale to the sal all cost, charges and expenses incurred by the Secured Creditor are tendered by the above name borrower / co-borrower till one working day prior to the date of Auction then the property will not be sold and all the bids received from the prospective blodders shall be returned to them without any liability claim against M/s Muthoot Housing Finance Company Ltd. The borrower/guarantor/mortgagor are hereby given STATUTORY 30 DAYS NOTICE UNDER RULE 8(6) & 9 of The Security Interest (Enforcement) Rules of SARFAESI ACT to discharge the liability in full and pay the dues as mentioned. above along with upto date interest and expenses within above mentioned days from the date of this notice failing which the Secured Asset will be sold as per the terms and conditions mentioned above. Borrower/s are also requested to remove their uncharged belongings from the property within 30 days

Sd/- Authorised Officer, For Muthoot Housing Finance Company Limited Place: Chennai, Date: 25-September-2023

## Govt starts consultations on tech for crop estimates Finance minister Nirmala

New Delhi, September 24

THE GOVERNMENT HAS initiated a series of consultations with stakeholders to enhance use of technologies in generating crop yield estimation just after sowing season. This comes after concerns were raised over the quality of production estimates released by

the agriculture ministry.

Through use of artificial intelligence (AI) based technologies and satellite imaging, the ministry will be focusing on generating real-time crop output estimates which would help the government assess the supply situation, especially for cereals, pulses and



Through application of technologies, the agriculture ministry is aiming to achieve timely assessment of crop yield data and resultant quicker claim settlement under the revamped Pradhan Mantri Fasal Bima Yojana

Sources told FE discussions will be held with stakeholders, including private sector, for extensive use of technologies in crop estimate which would help the government prepare Sitharaman last week said the challenge at present is to estimate the quantum of imports required to cover domestic shortfall in various crops, especially pulses and oilseeds, after sowing is completed. The agriculture ministry

releases production estimates of food grain production every quarter, much after the sowing season. These estimates are based on inputs received from states. Concerns have been raised about the quality of production data released by the ministry, especially for rice, wheat, pulses and oilseeds. The agriculture ministry is

yet to release the first advance estimate for food grain pro-

MALL FINANCE BANK LIMITED

(CIN: L36911RJ1996PLC011381)
Registered Office: 19-A, Dhuleshwar Garden, Ajmer Road, Jaipur – 302001, Rajastha

Corporate Office: 5th Floor, E-Wing, Kanakla Zillion LBS road, Kurla West,

Mumbai, Maharashtra, 400070 Tel: +91-141 4110060/61 | Fax: +91-141 4110090

E-mail: investorrelations@aubank.in | Website: www.aubank.in INFORMATION FOR INVESTORS

duction for the 2023-24 crop year (July-June) even after sowing of the kharif crops has been completed across the country. "If we get likely output of

these crops for the season in advance, we can plan for imports well in advance keeping in mind that domestic prices are not hit,"

Sitharaman had said, after releasing the manual for the weather information network and data system (WINDS), under the revamped

## FED BANK FINANCIAL SERVICES LIMITED

#### **PUBLIC NOTICE FOR AUCTION CUM SALE** NOTICE is hereby given to the public in general and in particular to the Borrower / Co-Borrower / Guarantor that the below described immovable proper

mortgaged to the Authorised Officer of FEDBANK FINANCIAL SERVICES LIMITED, the Possession of which has been taken by the Authorised Officer of FEDBANK FINANCIAL SERVICES LIMITED, will be sold on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "WHATEVER THERE IS" basis, offers are invited to submit online through the Web Portal of our e-Auction Service Partner, M/s. Inventon Solutions Pvt. Limited (Inventon) i.e. Https://auctions.inventon.in.by the undersigned for sale of the immovable property of which particulars are given below and For detailed terms and conditions of the sale, please refer to the link provided in Fedbank Financial Services Limited (FEDFINA) Secured Creditor's website i.e. www.fedfina.com&Linkhttps://www.fedfina.com/public-notice for-auction-cum-sale/.

All that piece and parcel of the Residential Flat measuring 1181 Sq. Ft., bearing Apartment No. G. 1, constructed on the ground floor of the building known as "Sagas Vaibhay Enclave" together with 1181 Sg. Ft., undivided share bearing Plot No. 88 C, measuring 1 Acre and 11 Cents (48396) as per physical measurements 46795 Sq. Ft comprised in old Survey No. 18/3 (Part) present Survey No. 18/3 A1, situated at Injambakkam Village, Tambaram Taluk, Kancheepuram District and situated within the Registration District of Chennai South and Sub Registration District of Neelankarai RESERVE PRICE (IN RS.) Rs. 1,47,62,500/- (Rupees One Crore Forty Seven Lakhs Sixty Two Thousand Five Hundred Only) **EARNEST MONEY DEPOSIT (IN** Rs. 14,76,250/- (Rupees Fourteen Lakhs Seventy Six Thousand Two Hundred Fifty Only) RS.) THROUGH DD/PO IN AVOR OF 'FEDBANK FINANCIAL SERVICES LIMITED

LAST DATE, TIME AND VENUE Till 27 th October, 2023 latest by 05:00 P.M. at - Fedbank FOR SUBMISSION OF BIDS WITH Financial Services Ltd., D.No.103, Navins Presidum, B-Block SEALED OFFER/ TENDER WITH EMD 5 th Floor, Nelson Manickam Road, Amanjikarai, Chennai -600029 DATE AND TIME, FOR 31 st October 2023 from 10 AM to 10:30 AM

Rs.50.000/- (Rupees Fifty Thousand Only)

OPENING OF BIDS 25 th October 2023 Before 5 PM

**INSPECTION OF PROPERTIES** LAST DATE FOR PAYMENT OF 25% OF ACCEPTED HIGHEST

**BID INCREMENTAL AMOUNT** 

**BID FOR CONFIRMED SUCCESSFUL** BIDDER(INCLUSIVE OF EMD)

LAST DATE FOR PAYMENT OF **BALANCE 75% OF HIGHEST BID** 

Within 15 days from the date of bid Confirmation

Total Liabilities with further terest and other charges

Loan Account No. FEDCHNLAP0479317 M/s. Rajganesh Traders (Borrower); Mr. TD Rajganesh (Co -Borrower) & Mrs. Praveena R (Co - Borrower) Rs. 1,59,64,536/- (Rupees One Crore Fifty Nine Lakhs Sixty

The payment should be made latest by next working day from

nportant Terms & Conditions of Sale:

The Auction is conducted as per the further Terms and Conditions of the Bid document and as per the procedure set out therein. Bidders may go through the ebsite of our E-Auction Service Provider, M/s. Inventon Solutions Pvt. Limited (Inventon) i.e. https://auctions.inventon.in for bid documents, the details of ne secured asset put up for e-Auction and the Bid Form which will be submitted online; (2)All the intending purchasers / bidders are required to register their name in the Web Portal mentioned above as https://auctions.inventon.in and genera

Four Thousand Five Hundred Thirty Six Only) as on 04/09/2023

neir User ID and Password in free of cost of their own to participate in the e-Auction on the date and time aforesaid: 3) For any enquiry, information, support, procedure and online training on e-Auction, the prospective bidders may contact Client Service Delivery (CSD

Department of our Sales & Marketing and e-Auction Service Partner M/s. Inventon Solutions Pvt. Limited, through E-mail ID: care@inventon.net o Authorised officer of Fedbank Financial Services Limited Mr. Aravindan M - 9360579992 (4)To the best of knowledge and information of the Authorised officer, there is no encumbrance in the property/ies. However, the intending bidders may inspec the property and its documents as mentioned above or any other date & time with prior appointment and they should make their own independent inquirie

regarding the encumbrance, title of property/ies put on e-Auction and claims / right / dues / affecting the property prior to submitting their bid. The e-Auctio advertisement does not constitute any commitment or any representation of FEDFINA. The property is being sold with all the existing and future encumbrance: whether known or unknown to FEDBANK FINANCIAL SERVICES LIMITED. The Authorised officer / Secured Creditor shall not be responsible in any way for ny third party claims / rights / dues: 5)The successful bidder shall deposit 25% of the bid amount (including 10% deposited before bid) immediately on the sale being knocked down in his favou

Payment to be made only in the form of Banker's Cheque/DD drawn in favour of 'FEDBANK FINANCIAL SERVICES LIMITED' payable at MUMBAI. (6) The tenderers will not be entitled to claim any interest if the refund of EMD is delayed for any reason whatsoever. The secured Asset(s) / property(ies) is / are offered for sale on "As Is Where Is", "As Is What Is", "Whatever There Is" And "No Recourse" Basis. The Fedfina

es not undertake any responsibility to procure any permission / license etc. in respect of the secured asset(s)/immovable property (ies) offered for sale or for any dues / charges including outstanding water/service charges, transfer fees, electricity dues, dues of the local authority and /or any other dues, taxes, if any, i respect of the said immovable secured asset (s) / immovable property(ies). (8) If the dues of the FEDFINA together with all costs, charges and expenses incurred by it or part thereof as may be acceptable to the FEDFINA are tendered by

or on behalf of the borrower or quarantor(s) at any time before the date fixed for sale or transfer of the secured assets, the secured asset(s) /immovable propert es) in question shall not be sold or transferred. The tenderers will not be entitled to claim any interest on the amount already paid to the FEDFINA. 9)For participating in the e-Auction, intending purchasers/bidders will have to submit / upload in the Web Portal https://auctions.inventon.in the details o yment of interest-free refundable Earnest Money Deposit (EMD) of the secured asset as mentioned above by way of Demand Draft in fayour of 'FEDBANk' NANCIAL SERVICES LIMITED payable at Mumbai along with self-attested copies of the PAN Card, Aadhaar Card, Residence Address Proof, Boan

esolutions in case of company and Address Proof as specified above. The Borrower (s) / Mortgager(s) / Guarantor(s) are hereby given STATUTORY 30 DAYS NOTICE UNDER RULE 8 (6) & 9 (1) OF THE SARFAESIACT to discharge the liability in full and pay the dues as mentioned above along with upto date interest and expenses within 30 days from the date of this notice failing which the Secured Asset will be sold as per the terms and conditions mentioned above. In cas here is any discrepancy between the publications of sale notice in English and Vernacular newspaper, then in such case the English newspaper will supersed the vernacular newspaper and it shall be considered as the final copy, thus removing the ambiguity. If the borrower / guarantors / mortgagers pays the amoun due to FEDFINA, in full before the date of sale, auction is liable to be stopped. -- For detailed terms and conditions of the sale, kindly visit our official website 8 Link www.fedfina.com&https://www.fedfina.com/public-notice-for-auction-cum-sale/ or contact the Authorised Officer Mr. Aravindan M, E-mail ID aravindan.M@fedfina.com of Fedbank Financial Services Limited. Special Instruction: - e-Auction shall be conducted by our Service Provider, M/s. Inventon Solutions Pvt. Limited (Inventon) on behalf of Fedbank Financia

ervices Limited (FEDFINA), on pre-specified date, while the bidders shall be quoting from their own home / offices / place of their Bid as per their choice above the Reserve Price. Internet connectivity and other paraphernalia requirements shall have to be ensured by bidders themselves. Please note that failure of nternet connectivity (due to any reason whatsoever it may be) shall be sole responsibility of bidders and neither FEDFINA nor M/s. Inventon Solutions Pvt imited (Inventon). shall be responsible for these unforeseen circumstances. In order to ward-off such contingent situation, bidders are requested to make al the necessary arrangements / alternatives whatever required so that they are able to circumvent such situation and still be able to participate in the e-Auction successfully. However, it is requested to the Bidder(s) not to wait till the last moment to quote/improve his / her Bid to avoid any such complex situations

CHENNAI/KOCHI

**AUTHORIZED OFFICER** FEDBANK FINANCIAL SERVICES LIMITED

## New corridor will be basis of world trade for centuries: PM

PRESS TRUST OF INDIA New Delhi, September 24

PRIME MINISTER NARENDRA Modi said on Sunday that the India-Middle East-Europe corridor will become the basis of world trade for hundreds of years and history will remember that it was envisioned "on Indian soil". In his monthly 'Mann ki Baat'

broadcast, Modi recalled the Silk Route, an ancient trade corridor used by India when it was a prosperous trading power, and said the country made the suggestion of the India-Middle East-Europe economic corridor at the recent G20 Summit.

The successful summit after the success of India's Chandrayaan-3 mission doubled every citizen's happiness, he said, noting that the two accomplishments have figured most in the messages he has received from people.

India's leadership was acknowledged by the world as it succeeded in making the African Union a member of the G20, he said. Bharat Mandapam, the venue which hosted the G20 Summit, has become a "celebrity", the prime minister said, noting that people have been clicking selfies with the state-of-the-art conference hall.

With Mahatma Gandhi's birth anniversary falling on October 2, he said no one can forget the sight of world leaders paying homage at his memorial during the G20 Summit, a recognition as to how his ideas remain relevant globally. Modi expressed happiness at many cleanliness programmes being planned to mark his



Prime Minister Narendra Modi on Sunday

birth anniversary, with the Union government departments launching 'Swachhta hi sewa' programme.

Noting that a big cleanliness programme will be organised at 10 am on October 1, he urged people to join the exercise in their neighbourhood or any public place. It will be a true tribute to Gandhi ji, he said and asked people to buy some khadi products.

Noting that the World Tourism Day falls on September 27, he said tourism is said to create maximum employment with minimum investment, adding that goodwill matters a lot in drawing tourists.

India's goodwill has risen over the last few years, he said, and it has only gone up further with the G20 meetings as over one lakh foreign delegates travelled to different parts of the country and witnessed its diversity, cuisines and heritage.

## Proposed criminal laws focus on justice, says Amit Shah

**UNION HOME MINISTER** Amit Shah on Sunday said the three proposed criminal laws are people-centric, have the flavour of Indian soil and their main purpose is to protect the constitutional, human and personal rights of citizens.

Addressing the two-day International Lawyers' Conference organised by the Bar Council of India, Shah said the approach of the Bills is to provide justice rather than mete out punishment. "Purpose of making laws is to establish an efficient system, and not to establish the supremacy of those who make the law," Shah said.

The event was also attended by Supreme Court Justices Sanjeev Khanna, Sanjay Kishan Kaul and PS Narasimha among others.

He appealed to all lawyers in the country to provide their suggestions to the Bharatiya Nyaya Sanhita (BNS-2023), Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS-2023) and the Bharatiya Sakshya Adhiniyam (BSA-2023) so that the country can have the best laws that benefit all.

This is to inform the Investors and all other stake holders of AU Small Finance Bank Limited ("the Bank") that the Securities and Exchange Board of India (SEBI), vide circular dated July 31, 2023 and August 04, 2023, has issued the guideline regarding online resolution of disputes in the Indian Securities Market. The said circular can be accessed on the website of the Bank as well as SEBI.

The SEBI circular inter-alia provides that an investor shall first take up his/her/their grievances with the listed entity. If the grievance is not redre satisfactorily, the Investor may, escalate the same through the SEBI SCORES Portal. If the Investor is still not satisfied with the outcome, he/she/they can initiate dispute resolution through the Online Dispute Resolution (ODR) portal The web-link to access the ODR Portal is https://smartodr.in/. The dispute resolution through the ODR Portal cannot be initiated for matters which are pending before any arbitral process, court, tribunal or consumer forum or are non-arbitrable in terms of Indian Law

For AU Small Finance Bank Ltd

Date: September 25, 2023 Place: Jaipur

Manmohan Parnami Company Secretary Membership No.: F9999





WANTED 01)Applications are invited (in PRESCRIBED FORMAT) from eligible candidate for the following granted posts of ASSISTANT PROFESSOR(S) to be filled in the C.H.M.E. Society's Bhonsala Military College, Nashik-422005

BHONSALA WILLIAMT COLLEGE, WASHIN (GRANT-IN-AID)						
Sr.No.	Subject	No. of Posts				
01	Physics	01				
02	Marathi	01				
03	Defence and Strategic Studies	01				
	Total	03				
Reservation : Other Backward Class (OBC) = 01 (One), Scheduled Tribe (ST) = 01 (One), General / Open = 01 (One)						

Terms & Conditions:

02) As per regulation of the UGC and Notifications of Govt. of Maharashtra, candidates must have secured at least 55% marks at the Master's Degree in a relevant subject and cleared NET/SET. Candidates who have been awarded a Ph.D. degree in accordance with UGC regulations may be exempted from NET/SET. A relaxation of 5% marks in educational qualifications shall be allowed to the ligible candidates belonging to reserved categories viz. SC/ST/Other.

to the eligible candidates belonging to reserved categories viz. SC/ST/Other Backward Classes and the Differently abled candidates (PWD) 03) A detailed advertisement is published on the website https://bmc.bhonsala.in 04) Applicants are advised to visit the said website and read the same carefully before applying. The prescribed application form is available at the end of the said advertisement. Applications received in any other format will not be

entertained and processed.

04)The CHME Society reserves the right to conduct screening test of the applicants. The academic score as specified in the UGC regulation and the performance in such screening test, if conducted, shall be considered for short-listing of the candidates for interview.

05)The educational qualifications, pay-scales (allowances etc.) and the service conditions of all these posts shall be as per the existing regulations/norms prescribed by the UGC, Government of Maharashtra, SPPU, CHME Society and as amended from time to time.

06) This advertisement is published as per No Objection Certificate issued by the Government of Maharashtra, Department of Higher & Technical Education.

07)The recruitment in respect to this advertisement shall be subject to decision(s) of the Writ Petition No. 12051/2015 before the Hon. High Court/Supreme Court.

08) No TA and DA will be paid to the candidates to attend the interview.

08) No TA and DA will be paid to the candidates to attend the interview.
09) Downloaded applications duly filled in the prescribed format along with supporting documents should reach within FIFTEEN DAYS from the date of publication of this advertisement to: The Principal, Bhonsala Military College Rambhoomi, Dr. Moonje Marg, Nashik-05. Applications / documents received after the last date shall not be accepted and entertained, which all concerned

DiReserved category candidates shall also send a copy of their application directl to the Deputy Registrar (Reservation Cell), Savitribai Phule Pune University. 11)Canvassing directly or indirectly at any stage of the recruitment process will lead to disqualification of the concerned candidate(s).

Date :- 21/09/2023 Place :-Nashik

Nashik Division, Nashik

DATE: 25-09-2023

#### நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள் ...

முதல் பக்க தொடர்ச்சி



திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே படியூர் தொட்டியபாளையத்தில் நேற்று நடந்த மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கொஞ்சம் கொஞ்சமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.

பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியில் ஒன்றையா வது நிறைவேற்றி உள்ளா ரா? குறிப்பாக, தமிழ்நாட் டில் மேற்கு மண்டல்த்தில், சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என் றார். ஆனால், ஒரு துரும் பைகூட அசைக்கவில்லை. ஈரோடு ஜவுளித்தொழிலில் உள்கட்டமைப்பு வசதி செய்து தருவோம் என்றார், செய்யவில்லை. புதிதாக 4 நகரங்களில் விமான நிலை யம் அமைப்போம் என் றார். அமைத்தாரா? இப் படி டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதி என் னாச்சு? எல்லாம் பத்திர மாக வாக்குறுதியாகவே இருக்கிறது. நாங்கள், எங் கள் ஆட்சியின் சாதனை பட்டியலை சொல்கிறோம். உங்களால், உங்கள் ஆட்சி யின் சாதனை பட்டியலை

சொல்ல முடியுமா? சந்திரயான்-3 விண்க

■ மகளிருக்கு நாம் கொடுக்கும் ஆயிரம் ரூபாயில்கூட கை வைக் கிறார்கள். நாம் அளிக் கும் பணத்தை, நமது தாய்மார்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்

■ வங்கிக்கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' இல்லை எனக்கூறி அந்த பணத்தையும் பிடித்தம் செய்கிறார்

லம் விட்டோம் என்கிறார். ஜி 20 மாநாடு நடத்தினோம் என்கிறார். அந்தந்த ஆண் டில் ஜி 20 அமைப்புக்கு தலைமை தாங்கும் நாடு தான் அந்த மாநட்டை நடத்த வேண்டும். அத னால், அந்த மாநாட்டை நாங்கள்தான் நடத்தி னோம் என அவர்கள் உரிமை கோர முடியாது. சந்திரயான்-3 திட்டத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனையில் முன்னாள் பிரதமர்கள் நேரு, மன்மோ கன்சிங் பங்கும் உள்ளது. அதை, மறந்து விடக்கூ டாது.

கடந்த 10 ஆண்டாக நாம் எதுவும் செய்ய வில்லை, மக்கள் திருப்பி அடிப்பார்கள் என பயந்து, இப்போது மகளிர் இட்ஒ துக்கீடு மசோதா கொண் ்டு வந்து, இதையாவது சொல்லி வாக்கு கேட்க லாம் என கணக்கு போடு கிறார்கள். தேவையில்லா மல் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்ப டும் என்ற மசோதாவையும் தாக்கல் செய்துள்ளார்கள். . இதனால், தென்மாநி**ல**ங்க ளில் மக்களவை தொகுதி எண்ணிக்கை பெரும்ள வில் குறையும். தென்மா நிலங்களில் பாஜ டெபா சிட்கூட வாங்க முடியாத கட்சியாக இருக்கிறது. அதனால்தான், அடிமை அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணி வைத்துள்ளார் கள். சண்டை போடுவதாக

வெளியே நடிக்கிறார்கள்.

ஆனால், உள்ளே நட்பு நீடிக்கிறது தோப்புக்கரணம்

போடக்கூடிய கட்சி அதி முக. பல்லாக்கு தூக்கும் பழனிசாமி ஒருவர் இருக் கிறார். அந்த எடப்பாடி பழனிசாமி டெல்லி சென் றது ஏன் தெரியுமா? ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத் தில் வருகிறது. கொடநாடு வழக்கு நெருக்கு கிறது இதிலிருந்து தப்பித்து விட லாம் எனக்கருதி, டெல்லி சென்று உள்துறை அமைச் சரை சந்தித்துள்ளார். சென் னையில் இருந்து டெல்லி சென்றால் தெரிந்துவிடும், எனக்கருதி கொச்சியில் இருந்து டெல்லி செல்கி

வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழ்நாடு சட் ட மன் றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், அதிமுகவுக்கு இப்போது இருக்கிற சீட்டும் இனி இருக்காது. பாஜவை எதிர்ப்பதுபோல் மக்களி டம் பாசாங்கு காட்டிக்

கொண்டு, உள்ளே பாஜ தலைவர்களை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழ னிசாமி. கடந்த நாடாளு மன்ற தேர்தல் போ**ல**வே இம்முறையும் தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிக ளிலும் பாஜ படுதோல்வி அடையும். நம் இயக்க தோழர்கள், கட்சிக்காக உழையுங்கள், மக்களுக்காக உழையுங்கள். அதற்கான பலன் உங்களை தேடி வரும். இயக்கத்துக்காக உழைக்கும் தொண்டர் களை கழ்கம் ஒருபோதும் கைவிடாது. அடுத்தமுறை உங்களை நான், வந்து சந்திக்கும்போது வெற்றி செய்தியை மட்டுமே கேட்க வேண்டும். அதற்காக உழைப்போம், நாற்பதும் நமதே, நாடும் நமதே.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி

14 ஆயிரத்து 411 வாக் குச்சாவடி முகவர்கள் உள்பட 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கூட்டத் தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., அமைச்சர்கள் துரைமுரு கன், கே.என்.நேரு, பொன் முடி, முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், ராமச்சந்தி ரன், மதிவேந்தன், கயல் விழி செல்வராஜ் மற்றும் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என். ஆர்.இளங்கோ, ராஜேஷ்கு மார், திருச்சி சிவா, மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் எம்எல்ஏ, நா.கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

## காசநோயால் பாதித்த 86 ஆயிரம் பேருக்கு உணவு பெட்டகம்

சென்னை, செப். 25:தமிழ் நாடு பொதுசுகாதாரம் மற் றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக திருவள் ளூர் மாவட்டம் கொள்ளு மேடு அரசு ஆரம்ப சுகா தார நிலைய வளாகத்தில் நேற்று மாநில அளவில் காசநோய் இல்லா தமிழ் நாடு எனும் இலக்கினை அடைய வட்டார அளவி லான ஒருங்கிணைந்த காச நோய் பரிசோதனை மற் றும் சிகிச்சை மையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழா வில் கூறியதாவது:

மாநில் அளவில் காசநோய் இல்லா தமிழ் நாடு என்ற இலக்கினை அடைய, திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு நேற்று பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் வட்டார அள விலான ஒருங்கிணைந்த காச நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. முதன்முறை யாக வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிவதற் குரிய பரிசோதனைகள், சிகிச்சைக்கான மருந்துகள் முதுலுதவிகள் உள்ளடக் கிய அனைத்து மருத்துவ

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்த னர். அருகில், கலெக்டர் ஜான் ஆல்பி வர்கீஸ், எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர்.

சேவைகளும் ஒரே இடத் தில் ஒருங்கிணைந்து கிடைக்கிற வகையில் ரூ20 கோடி மதிப்பீட்டில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

்தமிழ் நாட் டைப் பொறுத்தவரை தற்போது காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள் 86,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ1,600 மதிப்பீட்டிலான புரதச் சத்துடன் கூடிய உணவு பெட்டகம் தன்னார்வ லர்கள் மூலமாக வழங் கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 110 தன்னார்வ லர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மூலமாக இந்த பெட்டகங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று காச நோய் சிகிச்சை மையம் துவக்கி

வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தத் தொகு தியில் உள்ள காசநோயா ளிகளுக்காக மாதந்தோ றும் வழங்கும் உணவு பெட்டகங்களுக்கு இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான சுதர்சனம் பொறுப்பு ஏற்றுக் கொள் வதாகவும் இந்த மாவட் டம் முழுவதும் உள்ள 3000க்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு வழங் குவதற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச் சர் பொறுப்பேற்பதாகவும் அறிவித்துள்ளார்கள். இது மற்ற மாவட்டங்களுக்கு ். எல்லாம் ஒரு முன்னுதா ரணமான செய்தியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறி

கூட்டணியில் இல்லை என்று

## எடப்பாடி பழனிசாமி கூறினால்தான் ஏற்க முடியும்

#### நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை, செப்.25: பாஜக உடன் கூட்டணியி்ல் இல்லை என்று அதிமுக போதுச் செயலாளர் எடப் பாடி பழனிசாமி கூறினால் தான் ஏற்க முடியும் என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நேற்று கூறி

அதிமுகவுக்கும் பாஜக மாநில தலைவர் அண் ணாமலைக்கும் இடையே மோதல்போக்குதொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநி லையில் முன்னாள் முதல் வர் அண்ணாவை பற்றி சர்ச்சைக்குரியவகையில் அண்ணாமலை சமீபத் தில் கூறியிருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப் புகளை தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண் டும் என்று அவர்கள் வலி யுறுத்தினர். ஆனால் அண் கண்டு கொள்ள வில்லை. அவர் கூறிய கருத்தில் தற் போது வரை உறுதியாக இருந்துவருகிறார்.

இதையடுத்து செய்தி யாளர்களை சந்தித்த முன் னாள் அமைச்சர் ஜெயக்கு மார், அதிமுக கூட்டணியில் பாஜகஇல்லை என்று கூறியி ருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுக தலைமையோ இதுவரை . வாய்திறக்கவில்லை. இந்த நிலையில் பாஜகவின் சட் டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்க ்ளிடம் அளித்த பேட்டி:

பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று ஜெயக்குமார் எந்த சூழ்நிலையில் அப்படி கூறி னார் என்று எனக்கு தெரிய வில்லை. நான் அதிமுக வில் இருந்து வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. *,* ல் பொதுச் க கட்சி செயலாளாருக்கு தான் முழு அதிகாரம் உண்டு என நினைக்கிறேன். எனவே, ணாமலையோ இதனை பாஜகஉடன் கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினால் தான் ஏற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்

**அடையாறு கீளை** நகர், அடையாறு வீரதான சாலை, காந்தி நகர், அடையாறு, சென்னை 600020. தொலைபேசி: 044–24416832/044-24412783 बैंक ऑफ़ बड़ीदा

## சுவாதீன அறிவிப்பு

2002 இன் விதி 8(1) பிற்சேர்க்கை № இன்படி)

கீழே கையொப்பமிடப்பட்டவர் பேங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ அதிகார இருக்கிறபடியால் பழராமாயமாக்கல் மற்றும் நிதீச் சொத்துக்களை மறுசீரமைத்தல் மேலும் கடனீட்டு சொத்து மீதான உரிமை அமலாக்கம் சட்டம், 2002 கீழ் மேலும் கடனீட்டுச் சொத்து உரிமை அமலாக்கம் விதிகள், 2002 இன் விதி 3 உடன் பிரிவு 13(12) கீழ் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 17/07/2023 தேதியிட்டு ஒரு கேளிக்கை அறிவிப்பு வழுங்கி **கடன்தாரர்கள்** 1) M/s Alphamed Labs எண்.129, AH நினாக், 4வது தெகு, அண்ணாநகர், சென்னை, தமிழ்நாடு 800040 மற்றும் எண்.10, லலிதாபுரம் தெரு, ஸ்ரீலலிதாபுரம், ராயப்பேட்டை, சென்னை - 600014 மற்றும் ஜமீன்தாரர்கள் 1. **தீருமதி D அக்ஷயா** எண்.2029, இராசி அன்பஹம் என்ற வெரியில் வசிக்கிறார். அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட் 4A, H பிளாக், 13வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை 600040 மற்றும் மேலும் எண்.75/33 பர்களார்சாமி கோயில் தெரு, ராயமூம், சென்னை 600013, 2. **தருத் கீரேசி.** வசிக்கிறார் எண்.2029, இராசி அன்பஹாம் அடுக்குமாடி குடியிருப்பு, நினாட் 4A, H எண்.75/33, மன்னார்சாமி கோயில் தெரு, ராயமும், சென்னை - 600013 நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை கு.1.24.64.245.57 (ஒரு கோடியே கிருபத்து நாள்கு லட்சத்து அறுபத்து நாலாபிரத்து கிருநூற்று நாற்பத்தைந்து மற்றும் ஐம்பத்தேமு பைசா மட்டும்) என்ற அறிவிப்பில் குறிப்பிட் ஒப்பந்த விகிதத்தில் அதற்கான மேற்கொண்டு வட்டி மற்றும் செலவு கட்டணங்கள் மேலும் செலவினங்கள் பயன் பட்டுவாடா தேதி வரையானதுடன் சேர்த்து மேற்கூறிய அறிவிப்பு கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து நாட்களுக்குள் திருப்பி செலுத்துமாறு கோரியிருந்தார்.

மேற்கூறிய கோரிக்கை அறிவிப்பின்படி 18/07/2023 அன்று M/s Alphamed Labs, திகுமதி. D அக்ஷயா மற்றும் திகுமதி D கீரேசி கோரிக்கை அறிவிப்பும் ஒப்புக் காள்ளப்பட்டது. மேலும், 15/09/2023 தேதியிட்ட பிரதிநித்த்துவத்தைப் பெற்றுள் திருமதி டி அக்ஷயா 16/09/2023 அன்று, வங்கி 20/09/2023 தேதியிட்ட கடிதத்துடன்

பதீலளித்துள்ளார். 22/09/2023 அன்று ஒப்புதல் வெறப்பட்டது. கடன்தாரர்கள்/ஐமீன்தாரர்கள் கோரப்பட்ட தொகை வறியுள்ளனர், இதன்மூலம் கடன்தாரர்கள் மற்றும் ஜமீன்தாரர்கள் மேலும் பொ பொதுமக்களுக்கு வழங்கப்படும் அறிவிப்பாவது கீழே கையொப்பமிடப்பட்டவர் கடனீட்டு சொத்து உரிமை அமலாக்கம் விதிகள், 2002 இன் விதி 8 உடன் சட்டத்தின் பிரிவு 13 இன் உட்பிரிவு (4) கீழ் அவருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்கே கீழே விவரிக்கப்பட்ட 6சாத்தினை இந்த **22 ஆம் தேதீ செப்டம்பர் 2023** நாளில் சுவாதீனம்

டென்தாரர்கள்/ஐமீன்தாரர்கள்/அடமானதாரர்கள் குறிப்பிட்டு மேலும் பொதும பொதுவாக இதன்மூலம் எச்சரிக்கப்படுவதாவது சொத்துடன் பேரநடவடிக்கை மேற்கொள் ு .... ண்டாம் மேலும் மேற்கூறிய சொத்துடனான அணைத்து பேரநடவடிக் ரூ.1.27.34.882.28 (ஒரு கோடியே கிருபத்து ஏழு லட்சத்து முப்பத்தீ நான்காயிரத்த எண்ணுாற்றி எண்பத்தீ கேரண்டு ரூபாய் மற்றும் கேருபத்தீ எட்டு பைசா மட்டும் மேலும் ஒப்பந்த விகிதத்தில் 22/09/2023 முதல் பணப்பட்டுவாடா தேதிவரை அதற்கான க்காக பேங்க் ஆப் பரோடா வசூலுக்கு உட்படும்.

கடனீட்டுச் சொத்துக்களை மீட்பதற்கு கால அவகாசம் சீடைக்கப்பெறுதல் குறித்த சட்டத்தீன் பீரிவு 13 இன் உட் பீரிவு (8) வீதீகள் கடன்தாரர் ஜமீன்தாரர் கவனத்திற்கு

#### அசையாச் சொத்தின் விளக்கம் சொத்தீன் அட்டவணை:

மைய சர்வேயில் அடங்கியுள்ளது. எண்.2235, புதிய சர்வே எண்.760, சிசி எண்.2770 நாய்புரம் கீராமம், பழைய கதவு எண்.126, புதீயது கதவு எண்.33, மன்னார்சாமி கோயில் தெரு, ராய்புரம், சென்னை 600 013 மற்றும் வரம்புக்குட்பட்டது **வடக்கு**: கைப்படை 6,999, பாய்புப், 6,7246000001 000 013 பற்றுப் வர்ப்படுக்கப்படத்த வடக்கு மன்னார்சாமி கோயில் தெரு, கதவு எண்.32, ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்து. **தெற்கு வழியாக:** கதவு எண்.34, மன்னார்சாமி கோயில் தெரு, மீழ்ந்த பி.வி.கோயில் தெரு, **மேற்கு**: மன்னார்சாமி கோயில் தெரு. மற்றும் சென்னை வடக்குப் பதிவு மாவட்டத்திலும், துணைப் பதிவு மாவட்டத்திலும் அமைந்துள்ளது ராயமுத்தின்

கிருமகி D அக்ஷயா என்ற பெயரில் அமைந்துள்ளது. தேதீ: 22.09.2023 பேங்க் ஆஃப் பரோடா

#### 9 வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்... முதல் பக்க தொடர்ச்சி





🕨 நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்த வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த உற்சாகத்தில் பள்ளி மாணவ,

கல்லூரி மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், ரயில்வே ஊழியர்கள், வங்கி மற்றும் தபால்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனித் தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் சென்னை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ரயிலின் முத பயணம் என்பதால் தெற்கு ரயில்வே 12 இடங்களில் பயணிகள் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டி ருந் தது. வரும் 27ம் தேதி புதன்கி ழமை முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான இயக்கத்தை தொடங்குகி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,

#### பயணிகள் கருத்துப்படி புதிய அம்சங்கள்

வந்தே பாரத் ரயில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, 9 புதிய வந்தே பாரத் ரயிலில் பயணத்தை மேலும் வசதியாக்கும் வகையில் புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் இருக்கை சாய்வு கோணம் 17.31 டிகிரியில் இருந்து 19.37 டிகிரியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீட்டின் குஷன் கடினத்தன்மை மிருதுவாக்கப்பட்டுள்ளது. இருக்கையின் கீழ் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டை எளிதாக எட்டும்படி மாற்றப்பட்டுள்ளது. புட்ரெஸ்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது. எக்சிகியுட்டிவ் கோச்சில் இருக்கைகளின் நிறம் சிவப்பிற்கு பதிலாக இனிமையான நீல நிறமாக மாற்றப்பட் டுள்ளது. வாஷ் பேஷின்களில் தண்ணீர் தெறிக்காமல் இருக்க அவை மேலும் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. கழிவறை விளக்குகள் 1.5 வாட் பல்புகளுக்கு பதில் 2.5 வாட் பல்புகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் தீ கண்டறிதல் அமைப்புகள், உலகத்தரம் வாய்ந்த கவாச் பாதுகாப்பு உபகரணம் உள்ளிட்டவை வந்தே பாரத் ரயிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

றது. அதன்படி தினமும் திண்டுக்கல்லுக்கு காலை பகல் 1.50 மணிக்கு போய் காலையில் 6 மணிக்கு 8.40 மணிக்கும், திருச்சிக்கு சேரும். நெல்லையில் புறப்படும் காலை 9.50 மணிக்கும், விழுப்புரத்திற்கு பகல் 12

மறு மார்க்கமாக சென்னை*-*நெல்லை வந்தே விருதுநகருக்கு காலை 7.13 மணிக்கும், தாம்பரத்திற்கு பாரத் ரயில் (எண்.20631) மணிக்கும், மதுரைக்கு பிற்பகல் 1.13 மணிக்கும், மதியம் 2.50 மணிக்கு சென் காலை 7.50 மணிக்கும் சென்னை எழும்பூருக்கு னையில் புறப்பட்டு இரவு

10.40 மணிக்கு நெல்லையை வந்தடையும். இந்த ரயில் தாம்பரத்திற்கு 3.13 மணிக் கும், விழுப்புரத்திற்கு பகல் 4.35 மணிக்கும், திருச்சிக்கு 6.40 மணிக்கும், திண்டுக் கல்லுக்கு 7.56 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு 9.13 மணிக்கும், நெல் லைச்சு 10 40 மணிச்சும் வந்து சேருகிறது.

நெல்லை, தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக மதுரைக்கு தெற்கே நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயில் கள் தேவை என குரல் கொடுத்து வருகின்றனர். பயணிகளின் கனவு நன வாகும் வகையில் இன்று முதல் வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் இயக்கப்படுகிறது. இதனால் தென்மாவட்ட மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#### ரயிலில் பயணித்த விஐபிக்கள்

நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் மதுரை விமானத்தில் செல்வதற்காக மதுரை வரை பயணித்தார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி செல்லும் வகையில் பயணித்தார். நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும் அவர்களுடன் நேற்று சென்னைக்கு பயணித்தார்.

#### வந்தே பாரத் `செல்பி' பாயின்ட்

நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் தொடக்க விழாவை தெற்கு ரயில்வே பிரமாண்டமாக நடத்தியது. விழா நடந்த முதலாவது பிளாட்பார்மில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட இருக்கைகள் பார்வையாளர்களுக்கு போடப்பட்டிருந்தன. முதலாவது பிளாட்பார்ம் வண்ண, வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதிய கட்டிட நுழைவாயிலில் 'வந்தே பாரத் செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டிருந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் உற்சாகத்தோடு செல்பி எடுத்து கொண்டனர் தொடக்க விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மேடையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. ரயில்வே சார்பில் மேடையில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

#### அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், சென்னை - 48. ICC ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கீழே தெரிவிக்கப்பட்டுள்ள 20 ரிக்கை மின்கல ஊர்தி மற்றும் 5 எண்ணிக்கை குளிர்சாதன பேருந்து நிறுத்துவதற்கு புதிய வாகன நிறுத்த கட்டிடம் அமைக்க தகுதி வாய்ந்த பதிவு பெற் ஒப்பந்ததாரர்களிடமிருந்து இணையதள வழியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகின்றன ஒப்பந்த படிவங்கள் 29.09.2023 முதல் 04.10.2023 வரை அரசு இணையதளம் https:/tntenders.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தபுள்ளிகள 05.10.2023 பிற்பகல் 3.00 மணி வரை இணையகளம் வமியாக பொப்பட்டு அன்றைய கினப் பிற்பகல் 3.30 மணிக்கு திறக்கப்படும். கூடுதல் விவரங்கள் ஒப்பந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ. எண்	வேலையின் பெயர்	மதிப்பீடு (ரூ.லட்சத்தில்)	பிணை வைப்புத் தொகை ரூ.	வேலைக் காலம்	
1	20 எண்ணிக்கை மின்கல ஊர்தி மற்றும் 5 எண்ணிக்கை குளிர்சாதன பேருந்து நிறுத்துவதற்கு புதிய வாகன நிறுத்த கட்டிடம் அமைத்தல்.	73.65	74,000/-	75 நாட்கள்	
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 044-29542301.					
இடம் :	கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் இடம் : வண்டலூர் செ.ம.தொ.இ/ 5248 /ஒப்பந்தப்புள்ளி/2023 <b>(ம) இயக்குநர் (கூபொ)</b>				

## தமிழ்நாட்டில் இந்த ஆண்டு

# 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு



நெல்லையில் வந்தேபாரத் ரயில் தொடக்க விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், ஞானதிரவியம் எம்பி, மேயர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை, செப். 25: தமிழ் நாட்டில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ஒன்றிய இணை அமைச்சர்

எல்.முருகன் தெரிவித்தார். நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:நெல்லையில் முன்பெல்லாம் ஒரு நாள் இப்போது மாறியுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரசில்

#### ஒன்றிய இணை அமைச்சர் தகவல்

செய்யப்பட்டுள்ளது என 8 மணி நேரத்தில் சென் னைக்கு பயணிக்கலாம். வந்தே பாரத் ரயில் பெட் டிகள் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐசி எப்-ல் தயாரிக்கப்பட் தொடக்க விழாவில் பங் டுள்ளன. பிரதமர் மோடி ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 2009 முதல் 2014 இருந்து சென்னை செல்ல வரை ரயில்வே துறையில் தமிழகத்திற்கு #\$800 கோடி ஆகிவிடும். அந்த நிலை மட்டுமே ஒதுக்கப்பட்டிருந் தது. ஆனால் தமிழகத்திற்கு

இந்த ஆண்டு #\$6000 கோடி

நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதுத்விர ராமேஸ்வரம், மதுரை, நெல்லை, கன்னி யாகுமரி, சென்னை ரயில் நிலையங்களை சீரமைப்ப தற்காக ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு ஒன்றிய பட் ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள னர். அவர்களுக்கு நல்**ல** செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய் யப்படும்." என்றார்.

### P muthoot

முத்தூட் வீட்டுவசத் நித் நிறுவனம் லிமிடெட் பத்வு அலுவலகம்: டி.கி. எண் 14/2074-7, முத்தூட் மையம், புள்ளேன் சாலை, தீருவனந்தபுரம் - 695 034, CIN எண்-U65922KL2010PLC025624. கார்ப்பரோ: அலுவலகம்: 12/A 01, 13வது தனம், பழின் கீவரஸ்சென்ஸோ மனை எண் C38 & C39, பாந்த்ரா சூர்லா வளாகம்-C பிளாக் (கீழக்கு), மும்பை-400051 தொலைபெசி எண்: 022-62728517, அதீகாரப்பூர்வ அதீகாரி மின்னஞ்சுல் முகவரி: authorised.officer@muthoot.c தொடர்பு நபந்:- கீரண் குமார். J. தையசுந்தரம் 9841292990.

பொது அறிவிப்பு – சொத்து ஏலம் மற்றும் விற்பனை

த்திரமயமாக்கல் மற்றும் நிதிச் சொத்துகளை மறுசீரமைத்தல் & கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கம் சட்டம், 2002 கீழ் அகையாச் சொத்துகள் விற்பன பத்தும்பமாகலை பற்றும் நிதிச் சொத்துகளை பறுராவமத்தல் 8 வ.கி.பீரச் சொத்து மதான உறிமை அமைக்கம் எட்டம், 2002 இல் அடங்கிய தமது அதிசுராங்களைப் பயன்படுத்தி முத்தூட வீட்டுவசதி நீதி நிறுவனம் லிமிட்டின் (தனிமேல் "நிறுவனம்" ஆக அறிப்பிட்படும்) அதிகாரப்பூர்வ அதிகாரி கீழே அறிப்பிட்ப சொத்துகள் (இனிமேல் "வ.கி.பீரச் சொத்து ஆக அறிப்பிட்படும்) மேலும் கீழ்க்குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு (இனிமேல் "வ.கிதாரர்கள்" ஆக அறிப்பிடப்டுவர்) வழங்கிய வீட்டுக் வன் வசதிகளுக்கான கடனிபா வைத்திருப்பதை கவாதீனம் செய்துள்ளார் மேற்கொண்டு கடன்தாரர்கள் மூலமான மிகையாக்கியின் இறுதி பணப்பட்டுவாட வரையான அதற்குரிய மேற்கொண்டு வடி மடிம் மடிம் செலவுகளும் வீழிக்கானும் நொகைக்குரிய கடனிட்டுக் கடன் தொரைகள் நேத்தம் பொதுமக்களிடமிருது முத்திரையிடப்படி படிப்பதுடபுள்ளிகளை வரவேற்று "உள்ளது உள்ளவிடத்தில்" "உள்ளது உள்ளவாறு". "உள்ளது குடுவோ அது" மற்றும் "உதவிசாரா" அடிப்படை நிடந்தனைகளில் கடனிட்டுச் சொத்தினை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ह्य. सर्वार	கடன்தாரர்/கள் பெயர் & க.க.எ.	சொத்து விவரம்	சுவாதீனம் வலுக நாள்	மொத்த நீலுவைத்தொகை (₹) பொருந்தும் எதிர்கால வடடி	22	முன்வைப்புத் தொகை (₹)
1	க.க.எ. என்: 11110089673 1. விஜப் வேலு 2. வினோத் வேலு 3. V.துற்கா 4. வேலு கோவிந்தசாமி	காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு REG மாவட்டம், சுங்குவச்சத்திறம் துணைப் பகுதி, காஞ்சிபுரம் வருவாய் தாலுகா, குரமேனிக்குப்பம் கிராமத்தில் உள்ள சொத்தின் அணைத்து துண்டு மற்றும் பகுதி நிலம், S.NO-11/9B இல் உள்ளடங்கியது, காலியாக உள்ள இடம் கிழக்கிலிருந்து மேற்கு வடக்கு பக்கம் 26.2 மீ, தெற்கு பக்கம் 24.8M, வடக்கில் இருந்து தெற்கு பக்கம் 10.0M, மேற்கு பக்கம் 10.0M, மொத்தம் 2616 சதுர அடி. எல்லைக்குட்பட்டது:- கிழக்கே: காலியான இடம் இதற்குச் சொந்தமானது துர்கா., மேற்கு: பெருமாள் கோவில் தெரு., வடக்கு: காலியான தளம் திரு. நவமணி, தெற்கு:	25-ஏப்ரல்- 2023	21-செப்பம்பர்-2023 தேதிபன்று ₹7,07,764.00/-	<b>6</b> . 9,50,000/-	(5). 95,000

யார்வையிடும் நாள் & நேறம்: 09-அக்டோயர் 2023 & 10- அக்டோயர் -2023 காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏலத் தேதி: 31- அக்டோயர் -2023 காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை & ஏலப்புள்ளி சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 30- அக்டோயர் -2023 னை இடம்– தாம்பரம் கீளை: 138, 2வது தளம், அமீன் மனார், நூங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை, தமிழ்நாடு–600 034.

திட்டமிடும் ஏலதாரர்கள் மேற்குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சொத்துகளை பார்வையிடலாம்

பானது கண்டிப்பாக பத்திரமயமாக்கல் மற்றும் நிதீச் சொத்துகளை மறுசீரமைத்தல் மேலும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கம் சப் 2002 கீழ் வழிகாடுதல் நடைமுறையின்யு. இதன்கீழ் குறிப்பிடுள்ள வித்முறைகள் மற்றும் நிபந்தனைகள் க தீட்படுடும் ஒருறர்களால் சமற்பபிக்கப்பட வேண்டிய ஏலப்புள்ளி பூட்பந்தப்புள்ளி அவணத் தறிப்பிட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் உப்பட்டு. 2) செத்து "உள்ளது உள்ளவிடத்தில்" மற்றும் "உள்ளது உள்ளவறு" "உள்ளது எதுவோ அது" மேலும் "உதவிசாறா" நிபந்தனைய வில்லங்கங்கள் ஏதேனுமிருத்தால் அவை உட்பட விற்பனை செய்யப்படும். 3) ஏலத்தீலான சொத்தகளை மேலே குறிப்பிட நாள் & ரேநத்தில் பார்வையிடமாம். சொத்துகளை பார்வையிடுதல் அல்ல ஒப்ந்தப்புள்ளிகள் சமற்பித்தல் குறித்த அனைத்து விசாரணைகளுக்கு. மேற்குறிப்பிட்ட தொடர்பு எண்களில் சம்பந்தப்பட்ட இடங்களினை அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும். அந்வமுன் வாங்குவோர் நிர்பை விலையின் 10% முன்வைப்புத்தொகைக்காக (EMD), "முத்தூட் வீட்டுவகு நிதி நிறுவனம் லிமிடெட்" பெயரில் மும்பையில் மாற்றத்தக்க கேட்பு வரைவேலையுடன் ஒரு முத்தீரையி டறையில் மேற்கூறிய சொத்துக்கான அவர்தம் ஒப்பந்தப்புள்ளிகளை அனுப்பனம். 4 ) ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களுடன், திடமிடும் ஒலதாரர் வருபாணமித் துறையால் வழங்கப்பட்ட பான் அட்டை மற்று ஒதாறின் அடையாளச் சான்று மேலும் இருப்பிடச் சான்றின் நகல்பிறத் அதாவது கடவுச்சிடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒடும்ப அட்டை, ஒடுவற் உரிமம், ஏனையவை போன்றவற்றின் நகல் ஒன்றையு ாக்க வேண்டும். 5) சொத்து நிர்ணய விலைக்கு குறைவாக விற்கப்பட சாத்தியமில்லை. 6) ஏலத்தில் ஆதுராகும் ஏலதாரர்கள் நிர்ணமித்த நிர்ணய விலைக்கு கூடுதலாக 170000/- மட டுப்பந்தப்புள்ளியை உயர்த்த அனுமதீக்கப்படுவர். 7) அனைத்து நிலுவைகள் மற்றும் செலவுகள், அதாவது நகராட்சி வரிகள், பராமரிப்பு / சங்கம் கட்டணங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் வரிகள் அஸ் வன் முத்தீரைத்தாள் தீர்வை, பதிவுக் கட்டணங்கள், பெயர்மாற்றம் கட்டணங்கள் உள்ளிட்டவை மேலும் அனைத்து பிற செலவுகள் மற்றும் மேற்கூறிய சொத்துகள் தொடர்பான விற்ப n கட்டணங்கள் அனைத்தும் வெற்றிகர ஒலதாறுர்/கொள்முதனைறால் செலுத்தப்டட வேண்டும். 8 ) வெற்றிகர ஒலதாற்,கொள்முதனைரர் விற்பனை தொடர்பாக அதீகாறியுள்வ அதிகாறிய ப்பந்தப்புள்ளி ஏற்கப்பட்டதீலிருந்து அடுத்த வேலை நாளுக்குள் இறுதி ஏலத் தொகையின் 25% ( ஏற்கனவே செலுத்திய 10% முன்வைப்புத்தொகை சரிகட்டலுக்கு பிந்தையது ) தொகையை செலுத்த வேண்டு கை கைக்கொள்ளப்படும். 9) வீற்பனை விலையின் மீதி 75% ஆனது அதிகாற்புநில அதிகாறியால் வெற்றினு கொள்முதனாளருக்கு வீற்பனை ஒப்பதல் தெறிவிக்கப்பட்டத தீகாற்புநில அதிகாறியால் மேலும் தனி விருப்ப உரிமையில் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட இல்வித நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டும். 10) அதிகாறப்பூர் . மது அதிகாரப்பூர்வ அதிகாரியால் மேலும் தனி விருப்ப உரிபை சூகாரி அவருடைய விருப்ப உரிமையில், முன்னறிவிப்புமின்றி, விற்பனைக்கான இந்த அறிவிப்பின் ஏதேனும் விதீமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற உரிமை கொண்டிருக்கிறார். 11) ஒருவே ழத்தா: வீட்டுவசதி நிதி நிறுவனம் லிமிட்டுக்கு எதிராக ஏதேலும் பொறுப்பு / கோருகியைமின்றி அவர்களுக்கு திருப்பி அனுப்பப்பும். கடன்தாறர்குளமீன்தாற்/ அடமானதாறர் இந்த அறிவிப்பு தேதியிலிருந் மேற்குறிப்பிட்ட தேதிகளுக்குள் நாளது தேதி வரையான வட்டி மற்றும் செலவினங்களுடன் மேற்குறிப்பிட்டவாறு கடன்பொறுப்பை முழுமையாக தீதிக்குமாறு மதும் நிலுகைகளை செலுத்துமாறு பத்திறம்பமாக்க மற்றும் நிதீச் சொத்துகளை மறுசீரமைத்தல் மேலும் கடனிடுச் சொத்து மீதான உரிமை அமனக்கம் சட்டத்தின் கடனிட்டுச் சொத்து உரிமை (அமனக்கம்) விதிகளின் விதி 3(6) & 9 கீழ் சடப்பழிவ 30 நாடக ங்கப்படுகிறது தவறினால் கடனீட்டுச் சொத்து மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தடை இத்திலிருந்து அவர்தம் உரிமையளிக்கப்படாதப் பொருட்களை அகற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இல்லைபெடனில் அது அவர்தம் பொறுப்பு மற்றும் செலவில் சொத்து இடத்திலிருந்து அகற்றப்படு. இடம் : சென்னை, நூள் : 25 செப்டம்பர் -2023 ஒம்/- அதிகாரப்பூர்வ அதிகாரி, முத்தூட் வீட்டுவசதி நிதி நிறுவனம் லிமிடெடுக்கால